

பரீட்சாரின் அறிக்கை

AA1 பரீட்சை – 2019 யூலை

(AA11) நிதிக் கணக்கீட்டு அடிப்படைகள்

பகுதி A

நோக்கச் சோதனை வினாக்கள் (OTQs)

வினா இல. 01 - 40 புள்ளிகள்

(கட்டாய வினா)

இவ்வினா 15 உப வினாக்களைக் கொண்டது.

இங்கு இல. 1.1 தொடக்கம் 1.8 வரையான வினாக்களுக்கு மிகப் பொருத்தமான விடையைத் தெரிவு செய்து அவ்விடையின் இலக்கத்தை அதன் வினா இலக்கத்துடன் விடைப்புத்தகத்தில் எழுதுமாறும் இல. 1.9 தொடக்கம் 1.15 வரையான வினாக்களுக்குரிய சரியான விடைகளை விடைப்புத்தகத்தில் அதன் வினா இலக்கத்துடன் எழுதுமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதற்கிணங்க, இந்த உபவினாக்களுக்கான விடையளிப்பில் அடையாளம் காணப்பட்ட பொதுவான வழக்கங்கள் / பலவீனங்கள் கீழே தரப்படுகின்றன:

வினா இல. 1.1

சில பரீட்சார்த்திகள் வினாவைச் சரியாக விளங்கிக் கொள்ளாது சரியான விடைக்கு (03) பதிலாக வேறு விடைகளைத் தெரிவு செய்திருந்தனர்.

வினா இல. 1.2

வரவுத் தாள் பற்றி போதுமானளவு புரிதலைக் கொண்டிருக்காத சில பரீட்சார்த்திகள் 03 ஆம் இலக்கச் சரியான விடைக்குப் பதிலாக விடை இல. 01 இனை விடையாக வழங்கியிருந்தனர்.

வினா இல. 1.3

கணக்கீட்டு எண்ணக்கரு தொடர்பில் போதுமான அறிவைச் சில பரீட்சார்த்திகள் கொண்டிருக்க வில்லை என்பதால் சரியான விடையான தொடர்ந்தியங்கும் எண்ணக்கருக்குப் பதிலாக உரிம எண்ணக்கருவினைக் குறிப்பிட்டிருந்தனர்.

வினா இல. 1.4

கணக்கீட்டுச் சமன்பாடு பற்றிய போதுமானளவு அறிவின்மை காரணமாக சரியான விடையாக விடை இல. 02 இல் தரப்பட்ட விடைக்குப் பதிலாக பரீட்சார்த்திகளால் விடை இல. 01 தெரிவு செய்யப்பட்டிருந்தது.

வினா இல. 1.5

உரிமையாளரால் முதலீடு செய்யப்பட்ட மேலதிக மூலதனம் காரணமாக கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படக்கூடிய தாக்கம் பற்றிய விளக்கம் குறைவாக இருந்ததன் காரணமாக விடை இல. 03 இல் தரப்பட்ட சரியான விடைக்குப் பதிலாக சில பரீட்சார்த்திகளால் தவறான விடைகள் வழங்கப்பட்டிருந்தன.

வினா இல. 1.6

மூலதன மற்றும் மீண்டுவரும் செலவுகளை வேறுபடுத்தி அடையாளங் காண்பதில் சில பரீட்சார்த்திகளிடம் காணப்பட்ட திறமையின்மை காரணமாக விடை இல. 02 இல் தரப்பட்ட சரியான விடைக்குப் பதிலாக விடை இல. 01 மற்றும் விடை இல. 04 என்பன விடையாக வழங்கப்பட்டிருந்தன.

வினா இல. 1.7

கணினிமயப்படுத்தப்பட்ட கணக்கீட்டு முறைமை ஒன்றில் காணப்படும் கொடுக்கல் வாங்கல் கோப்பொன்று தொடர்பில் பரீட்சார்த்திகள் சரியான விளக்கத்தைக் கொண்டிராத காரணத்தால் விடை இல. 01 இல் தரப்பட்ட சரியான விடைக்குப் பதிலாக விடை இல. 04 தெரிவு செய்யப்பட்டிருந்தது.

வினா இல. 1.8

கணக்குகளின் பாரம்பரிய வகைப்படுத்தல் பற்றிய போதுமானளவு அறிவின்மை காரணமாக அதிகளவான பரீட்சார்த்திகள் விடை இல. 04 இல் தரப்பட்ட சரியான விடைக்குப் பதிலாக விடை இல. 03 மற்றும் விடை இல. 02 இணைத் தெரிவு செய்திருந்தனர்.

வினா இல. 1.9

பொது நாட்குறிப்பேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள ஊடுசெயல்களின் வகைகள் பற்றிய அறிவைக் கொண்டிருக்காத காரணத்தால் பரீட்சார்த்திகள் ஆண்டிற்கான தேய்மானம், அறவிட முடியாக் கடன்கள், பதிவழிப்பு மற்றும் ஐயக்கடன்களுக்கான ஏற்பாடு போன்ற ஊடுசெயல்களின் வகைகளுக்கான உதாரணங்களை வழங்கியிருந்தனர்.

வினா இல. 1.10

இவ்வினா கணக்கீட்டு எண்ணக்கருக்கள் மீதான பரீட்சார்த்திகளின் அறிவைப் பரீட்சித்திருந்தது. கணக்கீட்டு எண்ணக்கருக்கள் தொடர்பான சரியான விளக்கமின்மை காரணமாக ஒவ்வொரு கூற்று தொடர்பிலும் சரியான விடை அளிக்கப்பட்டிருக்கவில்லை.

- சரியான விடையாக கொள்கை மாறாமை எண்ணக்கரு என்பது காணப்பட்ட போதிலும் பரீட்சார்த்திகள் தொடர்ந்தியங்கும் தன்மை எண்ணக்கரு என எழுதியிருந்தனர்.
- நிதி நடவடிக்கை எண்ணக்கரு என்பது சரியான விடையாக இருந்த போதிலும், தேறுகை மற்றும் அட்டுறு எண்ணக்கரு என்பன பரீட்சார்த்திகளால் எழுதப்பட்டிருந்தன.
- உரிம எண்ணக்கரு என்பது சரியான விடையாக இருந்த போதிலும் பரீட்சார்த்திகள் கொள்கை மாறாமை எண்ணக்கரு என எழுதியிருந்தனர்.

வினா இல. 1.11

நாட்டதாரர்கள் தொடர்பான இந்த வினாவுக்கு சகல பரீட்சார்த்திகளும் சரியான விடையினை எழுதியிருந்தனர்.

வினா இல. 1.12

அதிகளவான பரீட்சார்த்திகள் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 2019 மார்ச் 31 இலான மொத்தப் பரிப்பு ரூ. 375,000/- இனை சரியாகக் கணிப்பிட்டிருந்தனர். ஆயினும் சில பரீட்சார்த்திகள் தரப்பட்ட தகவல்களை விளங்கிக் கொள்ளாது கூட்டப்பட வேண்டிய பெறுமானங்களைக் கழித்துக் காட்டியிருந்தனர். இதன் காரணமாக அவர்களால் சரியான விடையை வழங்க முடியவில்லை.

வினா இல. 1.13

அதிகளவான பரீட்சார்த்திகள் 2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான இயந்திரம் மீதான தேய்மானம் ரூ. 175,000/- எனச் சரியாகக் கணிப்பிட்டிருந்தனர். ஆனால் சில பரீட்சார்த்திகள் இயந்திர நிறுவுதல் கிரயத்தைத் தவிர்த்து 2018 ஏப்ரல் 01 இல் இருந்த ரூ. 750,000/- என்ற இயந்திரக் கிரயத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டிற்கான தேய்மானமாக ரூ. 150,000/- இனைக் கணிப்பிட்டிருந்தனர்.

வினா இல. 1.14

பொதுக் கணக்கீட்டு மென்பொருள் பொதி தொடர்பில் பரீட்சார்த்திகள் போதுமானளவு அறிவைக் கொண்டிருக்காததால் அவர்களால் சரியான விடையினை எழுத முடியவில்லை.

வினா இல. 1.15

பரீட்சார்த்திகள் சம்பந்தப்பட்ட சொத்துக்கள், பரிப்புக்கள், வருமானம் மற்றும் செலவினத்தின் அதிகரிப்பு அல்லது குறைவு மற்றும் தரப்பட்ட பொருத்தமான இரட்டைப் பதிவுகள் போன்றவற்றை சரியாக விளங்கிக் கொண்டிருக்கவில்லை. இரட்டைப் பதிவுகளைத் தயாரிப்பதற்குப் பதிலாக பேரேட்டுக் கணக்குகள் தயாரிக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்களும் காணப்பட்டன.

பகுதி B

வினா இல. 02 - 10 புள்ளிகள்

(கட்டாய வினா)

இவ்வினா பரீட்சை மீதி தயாரிப்பது தொடர்பான பரீட்சார்த்திகளின் அறிவைப் பரீட்சித்திருந்தது. ஒட்டமொத்தமாகக் கருத்திற் கொள்ளும்போது பரீட்சார்த்திகள் திருப்திகரமான மட்டத்தில் விடை அளித்திருந்தனர். எவ்வாறாயினும், அளிக்கப்பட்ட விடைகளில் பின்வரும் குறைபாடுகளும் அவதானிக்கப்பட்டன:

- (1) காசு விற்பனையும் கடன் விற்பனையும் இரு வேறு உருப்படிகளாகப் பரீட்சை மீதியில் காட்டப்பட்டிருந்தன.
- (2) 2019 மார்ச் 01 இல் பெற்றுக்கொள்ளப்பட்ட வங்கிக் கடன் தொடர்பான அட்டுறு வட்டி சரியாக ஒரு மாதத்திற்குக் கணிப்பிடப்பட்டிருந்த போதிலும் அது பரீட்சை மீதியில் காட்டப்படவில்லை.
- (3) காசு மூலமான மின்சாரக் கட்டணத்தின் தீர்ப்பனவு மற்றும் அட்டுறு மின்சாரக் கட்டணம் என்பன பரீட்சை மீதியில் தனித்தனியாகக் காட்டப்பட்டிருந்தது.
- (4) மோட்டார் வாகனங்களின் தேய்மானம் நேர் கோட்டு முறையில் கணிப்பிடப்படாததுடன் பரீட்சை மீதியிலும் சரியாகக் காட்டப்படவில்லை.
- (5) கடன்கொடுத்தோர் மற்றும் கடன்பட்டோர் கணக்குகளைத் தயாரிப்பதன் மூலம் கடன் விற்பனைகள் மற்றும் கடன் கொள்வனவுகளைப் பெற்றுக்கொள்ளும்போது, கடன்கொடுத்தோர் மற்றும் கடன்பட்டோர் கணக்குகளில் இறுதி மீதி மற்றும் காசு மூலமான கொடுப்பனவுகள் என்பன சரியாகப் பதியப்படாத காரணத்தால் பிழையான பெறுமதியான கடன் கொள்வனவுகள் மற்றும் கடன் விற்பனைகள் என்பன பரீட்சை மீதியில் குறிப்பிடப்பட்டிருந்தன.
- (6) வரவு வைக்கப்பட வேண்டிய மீதிகள் பரீட்சை மீதியில் செலவுப் பக்கத்தில் காட்டப்பட்டிருந்தன. அதேபோல் செலவு வைக்கப்பட வேண்டிய மீதிகள் பரீட்சை மீதியில் வரவுப் பக்கத்தில் காட்டப்பட்டிருந்தன.
- (7) 2019 மார்ச் 31 இலான சரியான காசு மீதியானது காசேட்டினைத் தயாரிப்பதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற போதிலும் பரீட்சார்த்திகள் அதனைச் செய்யாது பிழையான பெறுமதிகளை காசு மீதியாகக் காட்டியிருந்தனர்.

வினா இல. 03 - 10 புள்ளிகள்

(கட்டாய வினா)

இவ்வினா உற்பத்திக் கணக்கைத் தயாரிப்பது தொடர்பான பரீட்சார்த்திகளின் அறிவைப் பரீட்சித்திருந்தது. பரீட்சார்த்திகளால் எழுதப்பட்ட விடைகளில் அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் பின்வருமாறு:

- (1) சில பரீட்சார்த்திகள் இக்கணக்கினைச் சமர்ப்பிப்பதற்குக் குறித்துரைக்கப்பட்ட மாதிரி வடிவம் பற்றிய அறிவினைக் கொண்டிருக்கவில்லை.
- (2) நேர் மற்றும் நேரில் செலவுகளை அடையாளங் காணாததன் விளைவாக சில பரீட்சார்த்திகள் இவ்விரண்டு செலவுகளையும் குழப்பி எழுதியிருந்தனர்.
- (3) புத்துருவாகும் வேலைகள் முதன்மைக் கிரயத்தில் மதிப்பிடப்பட வேண்டும் என வினாவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் சில பரீட்சார்த்திகள் அதனைக் கருத்திற் கொள்ளாது புத்துருவாகும் வேலைகளை முதன்மைக் கிரயமாகக் காட்டாது உற்பத்திக் கணக்கின் இறுதியில் மேந்தலைக் கிரயத்தின் கீழ் காட்டியிருந்தனர்.
- (4) சில பரீட்சார்த்திகள் தரப்பட்ட சதவீதங்களுக்கு இணங்க மின்சாரம் மற்றும் நீர்க் கட்டணங்களை தொழிற்சாலை மற்றும் அலுவலகத்திற்கிடையில் சரியாக ஒதுக்கீடு செய்திருக்கவில்லை.
- (5) மொத்தத் தேய்மானத் தொகையான ரூ.1,250,000/- ஆனது பயன்படுத்தப்பட்ட தரைப் பகுதிக்கு இணங்க தொழிற்சாலை மேந்தலையாக கட்டடத்தின் 80% தேய்மானம் கணிப்பிடப்படாது முழுமையான தொழிற்சாலை மேந்தலையாக ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.
- (6) உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கிரயத்தில் 10% இலாப எல்லையுடன் வியாபாரக் கணக்கிற்கு மாற்றப்பட்டிருக்க வேண்டிய மொத்தக் கிரயம் சரியாகச் செம்மையாக்கம் செய்யப்படவில்லை.

வினா இல. 04 - 10 புள்ளிகள்

(கட்டாய வினா)

இவ்வினா (a), (b), (c) என மூன்று உப பகுதிகளைக் கொண்டுள்ளது. பகுதி (a) ஆனது வழக்களைத் திருத்துவதற்கான நாட்குறிப்பேட்டுப் பதிவுகளைத் தயாரிப்பதுடன் தொடர்புடையதாக இருந்ததுடன் பகுதி (b) ஆனது தொங்கற் கணக்கைத் தயாரிப்பது தொடர்பாகவும் பகுதி (c) வழக்களைத் திருத்தியதன் பின்னரான செம்மையாக்கப்பட்ட நிகர இலாபத்தைக் கணிப்பிடுவது தொடர்பாகவும் இருந்தது. இந்த விடயங்கள் தொடர்பான பரீட்சார்த்திகளின் அறிவும் புரிதலும் இங்கு பரீட்சிக்கப்பட்டிருந்தது. பின்வரும் குறைபாடுகள் / தவறுகள் கண்டறியப்பட்டன:

(a) வழக்களைத் திருத்துவதற்கான நாட்குறிப்பேட்டுப் பதிவுகளின் தயாரிப்பு:

- (1) சில பரீட்சார்த்திகளால் தொங்கற் கணக்கின் ஊடாக அடையாளங் காணப்பட்ட (1) தொடக்கம் (5) வரையான வழக்களைத் தெளிவாக அடையாளங் காண முடியவில்லை.
- (2) பரீட்சார்த்திகள் தரப்பட்ட ஊடுசெயல்களிலிருந்த வழக்களைச் சரியாக அடையாளங் காண்பதற்குப் போதியளவான விளக்கத்தைக் கொண்டிருக்காதுடன் இரட்டைப் பதிவுகளையும் தயாரித்திருக்கவில்லை.
- (3) குறிப்பு 3 இல் இருந்த வட்டிச் செலவுகளினுள் வட்டி வருமானத்தின் தவறான வரவினைச் சரியாக அடையாளங் காண வேண்டியது அவசியமாகவிருந்தது. அது வட்டி வருமானம் மற்றும் வட்டிச் செலவுக் கணக்குகளில் சரிசெய்வதற்காக தொங்கற் கணக்கின் ஊடாக திருத்தம் செய்யப்பட்டிருத்தல் வேண்டும். எவ்வாறாயினும், சில பரீட்சார்த்திகளிடம் இவ்விடயம் பற்றிய சரியான அறிவு காணப்படாததன் காரணமாக அவர்களால் சரியான விடையினை அளிக்க முடியவில்லை.

(b) தொங்கற் கணக்கைத் தயாரித்தல்:

- (1) தொங்கற் கணக்கிலிருந்த ஆரம்ப கடன் மீதியான ரூ. 114,900/- சில பரீட்சார்த்திகளால் தொங்கற் கணக்கின் வரவுக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
- (2) சில பரீட்சார்த்திகள் தொங்கற் கணக்கின் வரவுப் பக்கத்துடன் தொடர்புடைய பதிவுகளை செலவுப் பக்கத்திலும் அதே போன்று செலவுப் பக்கத்துடன் தொடர்புடைய பதிவுகளை வரவுப் பக்கத்திலும் பதிவு செய்திருந்தனர்.
- (3) வினாவிலுள்ள உருப்படி (3) தொடர்பாக, வட்டி வருமானம் மற்றும் வட்டிச் செலவுகளின் பிழையான பதிவுகள் காரணமாக அத்தகைய பதிவுகள் தொங்கற் கணக்கிலும் கூட பிழையாகவே செய்யப்பட்டிருந்தன.

(c) வழக்களைத் திருத்தியதன் பின்னரான சீராக்கப்பட்ட நிகர இலாபம்:

- (1) பகுதி (a) இல் நிகர இலாபத்தின் அதிகரிப்பின் தாக்கம் பற்றிய ஊடுசெயல் தொடர்பான சரியான விளக்கத்தைப் பரீட்சார்த்திகள் கொண்டிருக்காத காரணத்தால் அவர்களால் சீராக்கப்பட்ட சரியான நிகர இலாபமான ரூ. 401,900/- இனை விடையாக அளிக்க முடியவில்லை.
- (2) சில பரீட்சார்த்திகள் நிகர இலாபத்தை அதிகரிப்பதுடன் தொடர்புடைய உருப்படிகளைக் கழித்திருந்ததுடன் நிகர இலாபத்தைக் குறைப்பதுடன் தொடர்புடைய உருப்படிகளைக் கூட்டியிருந்தனர்.

வினா இல. 05 - 10 புள்ளிகள்

(கட்டாய வினா)

இவ்வினா பகுதி A மற்றும் பகுதி B என 2 பகுதிகளைக் கொண்டது.

பகுதி A ஆனது கணக்கீட்டுச் சமன்பாடு தொடர்பான ஒவ்வொரு ஊடுசெயலினதும் தாக்கம் பற்றிய அறிவைப் பரீட்சித்திருந்த அதே வேளை **பகுதி B** ஆனது விற்பனை நாளேட்டைத் தயாரிப்பது தொடர்பான அறிவைப் பரீட்சித்திருந்தது.

பரீட்சார்த்திகள் வழங்கியிருந்த விடைகளுக்கு இணங்க அவர்களால் விடப்பட்டிருந்த பொதுவான தவறுகள் கீழே தரப்பட்டுள்ளன:

(A) கணக்கீட்டுச் சமன்பாட்டின் மீதான தாக்கங்கள்:

- (1) சில பரீட்சார்த்திகள் சொத்துக்கள், பரிப்புக்கள், வருமானம் அல்லது செலவு போன்றவற்றின் பெறுமதியில் ஏற்படும் குறைவு / அதிகரிப்பு தொடர்பான ஒவ்வொரு ஊடுசெயலும் கணக்கீட்டுச் சமன்பாட்டில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய சரியான விளக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. சம்பந்தப்பட்ட பெறுமானங்கள் நேர் மற்றும் மறைப் பெறுமானக் குறியீடு இன்றி பதிவு செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பங்களும் காணப்பட்டன.
- (2) சில பரீட்சார்த்திகள் இந்த வினாவுக்கான விடையாக கணக்கீட்டுச் சமன்பாட்டின் மீதான தாக்கத்தை அது சொத்துப் பக்கமோ அல்லது பரிப்புப் பக்கமோ ஒரே பக்கப் பதிவின் வடிவத்தில் பதிவு செய்திருந்தனர்.
- (3) தரப்பட்ட ஊடுசெயல்களின் தாக்கம் தரப்பட்ட கணக்கீட்டுச் சமன்பாட்டிற்கு இணங்கப் பதிவு செய்யப்படவில்லை.
- (4) கணக்கீட்டுச் சமன்பாட்டில் தரப்பட்ட ஊடுசெயல்களின் நிதிசார் பெறுமானத்தை பதிவு செய்வதற்குப் பதிலாக “அதிகரிப்பு / குறைவு” என சொற்களில் எழுதப்பட்டிருந்தது.

(B) விற்பனை நாட்குறிப்பேட்டைத் தயாரித்தல்:

- (1) குறிப்பிட்டளவு பரீட்சார்த்திகள் நாளாந்த விற்பனை ஏட்டின் அடிப்படை வடிவம் பற்றிய பரந்துபட்ட விளக்கத்தினைக் கொண்டிருக்கவில்லை என்பதை காணக்கூடியதாக இருந்தது.
- (2) குறித்துரைக்கப்பட்ட வடிவத்தில் அன்றி கணிப்பீடுகளை மாத்திரம் விடையாக வழங்கியிருந்த சந்தர்ப்பங்களும் காணப்பட்டன.
- (3) வியாபாரக் கழிவின் கழிப்பனவு தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும் என்ற போதிலும், பெரும்பாலான பரீட்சார்த்திகள் விற்பனை நாட்குறிப்பேட்டில் வியாபாரக் கழிவினைக் கழித்ததன் பின்னரான நிகரப் பெறுமதியினை மாத்திரம் பதிவு செய்திருந்தனர்.

பகுதி C

வினா இல. 06 - 20 புள்ளிகள்

(கட்டாய வினா)

இவ்வினா பகுதி A மற்றும் பகுதி B என 2 பகுதிகளைக் கொண்டுள்ளது. பகுதி (a) ஆனது முற்றடக்க வருமானக் கூற்றைத் தயாரிப்பது தொடர்பான அறிவைப் பரீட்சித்திருந்த அதே வேளை பகுதி (b) ஆனது நிதி நிலைக் கூற்றைத் தயாரிப்பது பற்றிய அறிவைப் பரீட்சித்திருந்தது.

வினாத்தாள்களை மதிப்பீடு செய்யும் செயன்முறையின் போது பின்வரும் பலவீனங்கள் அவதானிக்கப்பட்டன:

(a) முற்றடக்க வருமானக் கூற்றைத் தயாரித்தல்:

- (1) நிதி நிலைக் கூற்றில் உள்ளடக்கப்பட வேண்டிய குறிப்பிட்ட சில குறிப்புகள் முற்றடக்க வருமானக் கூற்றில் உள்ளடக்கப்பட்டிருந்தன.
- (2) பரீட்சை மீதியில் பெறுமானங்கள் ஆயிரங்களில் காட்டப்பட்டிருந்த அதே வேளை சீராக்கங்களுக்கான குறிப்புகளில் சாதாரண முறையிலேயே பெறுமானங்கள் காட்டப்பட்டிருந்தன. எனவே அவை ஆயிரங்களில் மாற்றப்பட வேண்டியிருந்தது. சில பரீட்சார்த்திகள் அதனைக் கவனத்திற் கொண்டிருக்கவில்லை.
- (3) முற்றடக்க வருமானக் கூற்றைச் சமர்ப்பிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட வடிவம் பற்றிய எவ்வித யோசனைகளையும் கொண்டிராத சில பரீட்சார்த்திகள் வரவு மற்றும் செலவுப் பதிவுகளுடன் கூடிய பரீட்சை மீதியின் வடிவத்தில் அதனைத் தயாரித்திருந்தனர்.
- (4) சில பரீட்சார்த்திகள் 2019 மார்ச் மாதத்திற்காகச் செலுத்த வேண்டிய மின்சாரச் செலவினம் ரூ. 148,000/- இனை மின்சாரச் செலவினங்களுள் சேர்த்திருக்கவில்லை.
- (5) குறிப்பிட்டளவு பரீட்சார்த்திகள் நேர்கோட்டு முறையில் தரப்பட்ட சதவீதங்களில் தேய்மானங்களைச் சரியாகக் கணிப்பிட்டுருக்கவில்லை.
- (6) ஐயக் கடன்களுக்காக 2019 மார்ச் 31 இல் உள்ளபடியான வியாபார வருமதிகளில் 10% இல் கணிப்பிடப்பட்ட ரூ. 212,000/- என்ற ஐயக்கடன் ஏற்பாட்டினை ஒரு சில பரீட்சார்த்திகள் மாத்திரமே சரியாகக் கணிப்பிட்டு கணக்கிலெடுத்திருந்ததுடன் 2018 ஏப்ரல் 01 இல் உள்ளபடியான ஐயக்கடன்களுக்கான ஏற்பாட்டுடன் சீராக்கியிருந்தனர்.
- (7) 3 மாதத்திற்குரிய (2019 சனவரி 01 தொடக்கம் 2019 மார்ச் 31 வரை) காப்புறுதிக்கான கொடுப்பனவு ரூ.75,000/- ஆகும். 2019 சனவரி 01 தொடக்கம் 2019 டிசெம்பர் 31 வரையான 12 மாதங்களுக்கான கொடுப்பனவில் இருந்து கணக்கீட்டுக் காலப்பகுதிக்கான தொகையானது சரியாகக் கணிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை, அதற்குப் பதிலாக காப்புறுதிக் கொடுப்பனவின் மொத்தப் பெறுமதியான ரூ. 300,000/- பதிவு செய்யப்பட்டிருந்தது.

(b) நிதி நிலைக் கூற்றைத் தயாரித்தல்:

- (1) சில பரீட்சார்த்திகள் குறித்துரைக்கப்பட்ட வடிவத்தில் நிதி நிலைக் கூற்றினைத் தயாரித்திருக்கவில்லை.
- (2) நிதி நிலைக் கூற்று 2019 மார்ச் 31 இல் உள்ளபடியானது எனக் குறிப்பிடப்பட வேண்டும் என்ற போதிலும், சில பரீட்சார்த்திகள் 2019 மார்ச் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கானது எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

- (3) சில பரீட்சார்த்திகள் ஆதனம், பொறி மற்றும் உபகரணத்தின் திரண்ட தேய்மானத் தையும் அவற்றின் முன்கொணரற் பெறுமதியினையும் சரியாகக் கணித்திருக்கவில்லை.
- (4) வியாபாரத்திற்கு மாற்றப்பட்ட மஹீல் இன் தனிப்பட்ட வேன் வாகனக் கணக்கில் சேர்க்கப்பட வேண்டும் என்ற போதிலும் பரீட்சார்த்திகள் அவற்றை இரு உருப்படி களாகக் காட்டியிருந்தனர்.
- (5) 2019 மார்ச் 31 இல் உள்ளபடியான வியாபாரக் கடன்பட்டோரில் 10% ஆனது சரியானவாறு ஐயக்கடனாக கணிப்பிடப்படவில்லை என்பதுடன் சில பரீட்சார்த்திகள் வியாபாரக் கடன்பட்டோர் தொகையைக் கழித்ததன் பின்னரான நிகரப் பெறுமதியில் ஐயக்கடன்களுக்கான ஏற்பாட்டைச் செய்திருந்தனர்.
- (6) 2019 மார்ச் 31 இல் வியாபாரத்திற்கு மாற்றப்பட்ட மஹீல் இன் தனிப்பட்ட வாகனத்தின் பெறுமதியான ரூ.1,800,000/- மேலதிக மூலதனம் ஒன்றாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இருந்தபோதிலும், பரீட்சார்த்திகள் அதனை மூல மூலதனமான ரூ.5,600,000/- உடன் கூட்டி ரூ.7,400,000/- என்ற பெறுமதியினைக் காட்டியிருந்தனர்.
- (7) சில பரீட்சார்த்திகள் முற்கொடுப்பனவுகள் மற்றும் அட்டுறு செலவுகளை நடைமுறைச் சொத்துக்கள் மற்றும் நடைமுறைப் பரிப்புகளின் கீழ் சரியாகக் காட்டியிருக்கவில்லை.
- (8) இறுதி இருப்புக்குப் பதிலாக ஆரம்ப இருப்பு நடைமுறைச் சொத்தாகக் காட்டப்பட்டிருந்தது.

- - -

பரீட்சார்த்திகளின் செயலாற்றுகை மட்டத்தை மேம்படுத்துவதற்குக் கருத்திற்கொள்ள வேண்டிய பொதுவான விடயங்கள்:

- (1) புதிய பாடத்திட்டத்தை முழுமையாகப் படிக்கவும். புதிய பாட விடயங்கள் மீது அதிக கவனத்தைச் செலுத்தவும்.
- (2) வினாவைப் பல தடவைகள் வாசித்து, வினாவில் கேட்கப்பட்டதற்கு மாத்திரம் விடை அளிக்கவும். தேவையில்லாதவற்றை எழுத வேண்டாம்.
- (3) புத்தகங்கள், கையேடுகள், கடிதங்கள், நாட்குறிப்புகள் போன்ற இப்பாடத்துடன் சம்பந்தப்பட்டவற்றைப் பயன்படுத்துங்கள்.
- (4) அடிப்படைக் கோட்பாடு ரீதியான எண்ணக்கருக்களைச் சரியாக இனங்கண்டு வினாக்களுக்கு விடையளிக்கத் தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.
- (5) கையெழுத்தைத் தெளிவாக எழுதுவதுடன் வினாக்களுக்கும் சரியாக இலக்கமிடுங்கள்.
- (6) வினாப்பத்திரத்தில் தரப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவதுடன் கணித்தல்கள் மற்றும் செய்முறை வேலைகள் ஆகியவற்றையும் காட்டுங்கள்.
- (7) அதிகளவு கடந்தகால வினாப்பத்திரங்களில் பயிற்சி பெறுவதன் மூலம் அறிவை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.
- (8) உங்கள் நேரத்தை வினைத்திறனான வகையில் பயன்படுத்துங்கள்.
- (9) விடைத்தாளை ஒப்படைப்பதற்கு முன், வினா இலக்கங்கள் போன்றவை சரியாக எழுதப்பட்டுள்ளனவா என்பதைப் பரீட்சியுங்கள்.
- (10) நல்ல முன்னாயத்தத்துடனும் பரீட்சையில் சித்தியடையும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் பரீட்சைக்கு முகங்கொடுங்கள்.

- * * * -